

பாஸ்கா ஆம் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

பிரியமானவர்களே! வணக்கம். வாழ்த்துக்கள்.

பாஸ்கா கால 06ம் ஞாயிறுக்கு வந்துள்ள உங்கள் யாவரையும் உயிர்த்த இயேசுவின் இணையற்ற நாமத்தில் வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்வு காண்கின்றோம்.

புதிய மாதம் ஒன்று அருளப்பட்டுள்ளது. அன்னை கன்னி மரிக்கு அர்ப்பணமான இந்த மாதம் எல்லா நலன்களையும் பெற்றுத் தர வாழ்த்தி செபிக்கின்றோம். அன்னை மரியின் வணக்கமாதத்தில் செபமாலை பக்தி முயற்சியின் வழி அன்னையை புகழ்வோம். அந்த அன்னையின் பரிந்துரையை பெறுவோம். தீமையின் சக்தியை வேறுப்போம்.

அன்பு கொண்டவர்கள் சகலத்தையும் புதியனவாக்குவார்கள். பாதுகாப்பார்கள். பராமரிப்பார்கள். உணவு கொடுப்பார்கள். நீரோடைக்கு அழைத்துச் செல்வார்கள். இதனோடு யார் மீது அன்பு உண்டோ அவர்களது சொல் கேட்டு நடப்பார்கள்.

தந்தையின் மீது அன்பு கொண்டதால், தந்தையின் சொல் கேட்டு நடந்து, அவரது திருவுளம் நிறைவேற்றினார் இறைமகன் இயேசு கிறிஸ்து. அன்னைமரியும் தந்தையின் மீது அன்பு கொண்டதால், உமது சொல்படியே ஆகட்டும் என்று சொல்லி, அவரது வார்த்தைக்கு பணிந்தார்.

இதனால் இவர்கள் பெற்றது, மகனை உயிர்ப்பிக்கச் செய்து, தனது வலப்பக்கம் அமரும் பாக்கியம் அருளினார். கன்னிமரி ஆன்ம உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.

நாம் அவரை அன்பு செய்வோமேயானால், அவரது வார்த்தையை கேட்டு நடந்திட வேண்டும். வார்த்தைக்கு பணிந்த மனதுடனே நாம் நடந்து கொள்ளும் போது, வாக்களித்திருப்பது போல, திரியேசு தேவன் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துவார்கள். அவரது பெயரால் நாம் மன்றாடும் யாவையும் பெற்றுக் கொள்வோம். நிறைவான அமைதியையும் பெற்றுக் கொள்வோம். இந்த அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. உலகம் தரும் அமைதி நிரந்தரம் இல்லாது, நிறைவு இல்லாது. படைப்பு எல்லாமே நிரந்தரம் இல்லாததால், அது தரும் அமைதியும் நிரந்தரம் இல்லாதே. எனவே படைத்தவரே நித்தியமானவர். நிரந்தரமானவர். அவர் தரும் அமைதியும் நிலையானது. நிரந்தரமானது. அதனை பெற அவருடைய வார்த்தையை கேட்டு நடக்க உறுதி எடுத்துக் கொண்டவர்களாக பலியில் பங்கேற்று செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை (திருத்தூதர் பணிகள் 15: 1-2, 22-29)

அமைதிக்குரியவர்களே, இன்றைய முதல் வாசகம், திருச்சபையின் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றிய திருத்தூதர்களின் போதனைகளை எடுத்துரைக்கிறது. யூதரல்லாத பிற இனத்து கிறிஸ்தவர்கள் மீட்படைய விருத்தசேதனம் தேவையா என்பது குறித்த சந்தேகம் எழுந்தபோது, அது தேவையில்லை என திருத்தூதர்கள் முடிவு செய்கிறார்கள். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை, பரத்தைமை ஆகியவற்றை தவிர்க்குமாறு, தூய ஆவியாரின் தூண்டுதலால் திருத்தூதர்கள் அறிவுறுத்துவதைக் காண்கின்றோம். தூய ஆவியாரின் செயலால் இயங்கும்

திருச்சபைக்கு அமைதியுடன் கீழ்ப்படியும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (திருவெளிப்பாடு 21: 10-14, 22-23)

அமைதிக்குரியவர்களே, இன்றைய இரண்டாம் வாசகம், விண்ணக எருசலேம் குறித்த யோவானின் காட்சியை நமக்கு எடுத்துரைக்கிறது. கடவுளின் மாட்சியால் நிறைந்து ஒளி வீசிய அந்த நகருக்கு பன்னிரண்டு வாயில்கள் இருந்ததாகவும், அவற்றில் இஸ்ரவேலின் பன்னிரு குலங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் வாசகம் விளக்குகிறது. திருச்சபையைக் குறிக் கும் அந்நகரின் பன்னிரு அடிக்கற்களில் திருத்தூதர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. நகரின் கோயிலாக ஆட்டுக்குட்டியாகிய நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே விளங்கியதாக காண்கிறோம். மாட்சிமிகு விண்ணகத் திருச்சபையின் மக்களாக அமைதியில் வாழும் வரம் வேண்டி இந்த வாசகத்திற்கு கவனமுடன் செவிகொடுப்போம்.

இறைமக்களின் மன்றாட்டுகள்

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. அமைதி அருளும் இறைவா! திருஅவை சந்திக்கின்ற எல்லா சோதனைகளிலும், வேதனைகளிலும், உம்முடைய வார்த்தையை கடைப்பிடிப்பதில் அக்கரை கொண்டு, நேரியப் பாதையில் நடந்து நிலையான அமைதியை சுதந்தரித்துக் கொள்ள, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அமைதி அருளும் இறைவா! உலகமும், நாடும், மாநிலமும் சந்திக்கின்ற போராட்டங்களை எதிர்கொள்ள, உண்மையாம் கடவுள் உம்மை கண்டு உம்வார்த்தையை கடைபிடித்து வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அமைதி அருளும் இறைவா! வாக்களித்த ஆவியை எம் எல்லாருக்கும் கொடையாக தந்து, எங்களை அமைதியின் தூதனாக மாற்றிட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அமைதி அருளும் இறைவா! போர், வன்முறை, சமூக சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்ட அமைதியை தொலைத்த யாவரும் மீண்டும் நீர் தரும் அமைதியை பெற்றிட இரக்கத்தின் ஆண்டில் இரக்கம் கொள்ள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
5. அமைதி அருளும் இறைவா! அன்னைமரியின் வணக்க மாதத்தில் விடுமுறை வேதாகப்பள்ளியின் மூலம் உமது வார்த்தையை எம் பிள்ளைகள் கேட்டு, நடக்கவும், நாங்கள் எங்களது நல்ல வாழ்வின் வழியாக அவர்களுக்கு நல்ல மாதிரிகையை அளித்திட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

“கடவுள் அன்பாய் இருக்கிறார்!” 1 யோவா 04: 16

மறைத்திரு. அமிர்தராச சுந்தர் ஜா.

info.arulvakku@gmail.com; + 91 843 802 1938; www.arulvakku.com